

Zhōngguómíngēxuǎn

中国民歌选

Mòlìhuā gēcí

《茉莉花》歌词

Hǎoyīduǒměilìdemòlìhuā hǎoyīduǒměilìdemòlìhuā  
好一朵美丽的茉莉花，好一朵美丽的茉莉花

fēnfāngměilì mǎnzhīyā yòuxiāngyòubáirénrénkuā  
芬芳美丽满枝桠，又香又白人人夸

ràngwǒláijiāngnǐzhāixià sònggeiqínglángjiā mòlìhuāyāmòlì  
让我来将你摘下，送给情郎家，茉莉花呀茉莉花。

hǎoyīduǒměilìdemòlìhuā hǎoyīduǒměilìdemòlìhuā  
好一朵美丽的茉莉花，好一朵美丽的茉莉花

fēnfāngměilì mǎnzhīyā yòuxiāngyòubáirénrénkuā  
芬芳美丽满枝桠，又香又白人人夸

ràngwǒláijiāngnǐzhāixià sònggeiqínglángjiā mòlìhuāyāmòlì  
让我来将你摘下，送给情郎家，茉莉花呀茉莉花。

Kāngdìngqínggē gēcí

《康定情歌》歌词

Pǎomǎliūliūde shānshàng yīduǒliūliūde yúnyō duānduānliūliūde zhào zài kāngdìngliūliūde chéngyō  
跑马溜溜的山上，一朵溜溜的云哟，端端溜溜的照在，康定溜溜的城哟，

yuèliàng wān wān kāngdìngliūliūde chéngyō lǐjiāliūliūde dàjiě réncáiliūliūde hǎoyō  
月亮~弯~弯~，康定溜溜的城哟，李家溜溜的大姐，人才溜溜的好哟，

zhāngjiāliūliūde dàgē kànshàngliūliūde tāyō yuèliàng wān wān kànshàngliūliūde tāyō  
张家溜溜的大哥，看上溜溜的她哟，月亮~弯~弯~，看上溜溜的她哟，

yīláiliūliūde kànshàng réncáiliūliūde hǎoyō èrláiliūliūde kànshàng huìdāngliūliūde jiāyō  
一来溜溜地看上，人才溜溜地好哟，二来溜溜地看上，会当溜溜的家哟，

yuèliàng wān wān huìdāngliūliūde jiāyō shìjiānliūliūde nǚzǐ rènwǒliūliūde àiyō  
月亮~弯~弯~，会当溜溜的家哟，世间溜溜的女子，任我溜溜地爱哟，

shìjiānliūliūde nánzǐ rènǐliūliūde qiúyō yuèliàng wān wān rènǐliūliūde qiúyō  
世间溜溜的男子，任你溜溜地求哟，月亮~弯~弯~，任你溜溜地求哟。

á o bāo xiān huì g ē c í  
《敖包相会》歌词

Nán shí wǔ de yuè liàng shēng shàng le tiān kōng nǎ wèi shén me páng biān méi yǒu yún cǎi  
(男)十五的月亮升上了天空哪，为什么旁边没有云彩，

wǒ děng dài zhe měi lì de gū niáng ya nǐ wèi shén me hái bù dào lái yāo hē  
我等待着美丽的姑娘呀，你为什么还不到来哟嗬。

nǚ rú guǒ méi yǒu tiān shàng de yǔ shuǐ ya hǎi táng huā ér bù huì zì jǐ kāi  
(女)如果没有天上的雨水呀，海棠花儿不会自己开，

zhǐ yào gē ge nǐ nài xīn dì děng dài yāo nǐ xīn shàng de rén ér jiù huì pǎo guò lái yāo hē  
只要哥哥你耐心地等待哟，你心上的人儿就会跑过来哟嗬，

wǒ zài děng dài zhe měi lì de gū niáng ya nǐ wèi shén me hái bù dào lái yāo hē  
我在等待着美丽的姑娘呀，你为什么还不到来哟嗬。

Zài n à táo huā shèng kāi de dì fāng g ē c í  
《在那桃花盛开的地方》歌词

Zài n à táo huā shèng kāi de dì fāng yǒu wǒ kě ài de gù xiāng táo shù dào yǐng zài míng jìng de shuǐ miàn  
在那桃花盛开的地方，有我可爱的故乡，桃树倒映在明净的水面，

ā gù xiāng shēng wǒ yǎng wǒ de dì fāng táo lín huán bào zhe xiù lì de cūn zhu  
啊！故乡！生我养我的地方，桃林环抱着秀丽的村庄。

wú lùn wǒ zài nǎ lǐ fàng shào zhàn gǎn zǒng shì bǎo nǐ shēn qíng dì xiàng wǎng  
无论我在哪里放哨站岗，总是把你深情地向往。

zài n à táo huā shèng kāi de dì fāng yǒu wǒ mí rén de gù xiāng  
在那桃花盛开的地方，有我迷人的故乡，

táo yuán dàng yàng zhe hái zǐ men de xiào shēng táo huā yǐng hóng le gū niáng de liǎn páng  
桃园荡漾着孩子们的笑声，桃花映红了姑娘的脸庞。

ā gù xiāng zhōng shēng nán wàng de dì fāng wèi le nǐ de jǐng sè gèng jiā měi hǎo  
啊！故乡！终生难忘的地方，为了你的景色更加美好，

wǒ yuàn zhù shǒu zài fēng xuě de biān jiāng ā gù xiāng zhōng shēng nán wàng de dì fāng  
我愿驻守在风雪的边疆。啊！故乡！终生难忘的地方，

wèi le nǐ de jǐng sè gèng jiā měi hǎo wǒ yuàn zhù shǒu zài fēng xuě de biān jiāng  
为了你的景色更加美好，我愿驻守在风雪的边疆。

Yuèliàngdàibiǎowǒdèxīn gēcí  
《月亮代表我的心》歌词

Nǐwènwǒàinǐyǒuduōshēn wǒàinǐyǒujǐfēn wǒdeqíngyězhēn wǒdeàiyězhēn  
你问我爱你有多深，我爱你有几份，我的情也真，我的爱也真，  
yuèliàngdàibiǎowǒdèxīn nǐwènwǒàinǐyǒuduōshēn wǒàinǐyǒujǐfēn wǒdeqíngbùyí  
月亮代表我的心。你问我爱你有多深，我爱你有几份，我的情不移，  
wǒdeàibùbiàn yuèliàngdàibiǎowǒdèxīn qīngqīngdeyígèwěn yǐjīngdǎdòngwǒdèxīn  
我的爱不变，月亮代表我的心，轻轻的一个吻，已经打动我的心，  
shēnshēndeyídùànqíng jiàowǒsīniàndào rújīn nǐwènwǒàinǐyǒuduōshēn wǒàinǐyǒujǐfēn  
深深的一段情，教我思念到如今，你问我爱你有多深，我爱你有几份，  
nǐqùxiǎngyíxiǎng nǐqùkànyíkàn yuèliàngdàibiǎowǒdèxīn  
你去想一想，你去看一看，月亮代表我的心。

Míngtiānnǐshìfǒuyīránàiwǒ gēcí  
《明天你是否依然爱我》歌词

Wǔyèdeshōuyīnjīqīngqīngchuánláiyíshǒugē nàshìníwǒdōuyǐshúxīdexuánlǜ  
午夜的收音机轻轻传来一首歌，那是你我都已熟悉的旋律  
zàinǐyíwàngdeshíhòu wǒyīránháijìde míngtiānnǐshìfǒuyīránàiwǒ wǒzǎoyǐjīngliǎojiě  
在你遗忘的时候，我依然还记得，明天你是否依然爱我，我早已经了解，  
zhuīzúàiqíngdeguīzégè suīránbùnénghàinǐ quèyòubùzhīgāirúhé xiāngxìnzǒnghuìyǒuyítīān  
追逐爱情的规则，虽然不能爱你，却又不知该如何，相信总会有一天，  
nǐyíqīngguānglǐqù dàn míngtiānnǐshìfǒuyīránàiwǒ suǒyǒudegùshìzhǐnéngyǒuyíshǒuzhǔtígē  
你一定会离去，但明天你是否依然爱我，所有的故事只能有一首主题歌，  
wǒzhīdào nǐ zuì hòu de xuǎnzé suǒyǒude àiqíng zhǐ néng yǒu yí gè jiéguǒ wǒ shēn shēn zhī dào nà jué duì bú shì wǒ  
我知道你最后的选择，所有的爱情只能有一个结果，我深深知道那绝对不是我，  
jì rán céng jīng ài guò yòu hé bì zhēn zhèng yǒng yǒu nǐ jí shǐ lí bié yě bú huì yǒu tài duō nán guò wǔ yè lǐ de xuán lǜ  
既然曾经爱过，又何必真正拥有你，即使离别也不会有太多难过，午夜里的旋律，  
yì zhí zhòng fù zhe nà shǒu gē  
一直重复着那首歌。Will you still love me tomorrow.

chángtíngwàigēcí  
《长亭外》歌词

Chángtíngwài gǔdào biān  
长亭外，古道边，  
fāngcǎobìliántiān wǎnfēngfúliǔdíshēngcán xīyángshānwàishān  
芳草碧连天，晚风拂柳笛声残，夕阳山外山。  
tiānzhīyá dìzhījiǎo  
天之涯，地之角，  
zhījiāobàn língluò yíhú zhuójiǔ jìn yú huān jīn xiāo bié mèng hán  
知交半零落，一壶浊酒尽余欢，今宵别梦寒。